

9 இலங்கைத் தமிழர்களை இத்தாலியப் பொலிசார் கைது செய்துள்ளனர்

செய்தி

"பேராட்டம் முடிவுக்கு வரவில்லை, பேராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்": 'த வீக்' வார இதழுக்கு பத்மநாதன் பேட்டி

[சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2009, 06:37.23 AM GMT +05:30]



"எமது மக்களின் சுதந்திரப் பேராட்டம் மாற்றமடையவில்லை. 'நாம் எமது பேராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது பேராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது பேராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான பேராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் அதனை நோக்கிய பேராட்டத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில் செல்வராஜா பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

"பிரபாகரன்தான் எமது தேசியத் தலைவர். தான் நம்பிக்கை வைத்த கொள்கைக்காக தனது வாழ்க்கை முழுவதையுமே வாழ்ந்தவர் அவர். ஒரு ஆயுதப் பேராட்டத்தின் மூலமாக தமிழ் மக்களின் நிலத்தை மீட்டு எடுப்பதில் சமரசத்துக்கு இடம் இல்லாத நம்பிக்கை வைத்திருந்தவர் அவர். தனது நோக்கத்தில் இருந்து ஒருபோதும் அவர் பின்வாங்கியதில்லை. சிறிலங்காப் படை இயந்திரத்தின் அனைத்துச் சவால்களையும் பிரபாகரன் எதிர்நோக்கினார். அனைத்துலகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட மையால்தான் விடுதலைப் புலிகளின் படை பலத்தை சிறிலங்காப் படையால் முறியடிக்க முடிந்தது.

அரசு தலைவர்களும், படை ஜெனரல்களும் மாற்றமடைந்தபோது, மிகவும் குழப்பமான நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு அவர் தலைமை தாங்கினார். அவர் தனது தாயகத்தில் இருந்துகொண்டே இந்த போரை நடத்தினார். இது ஒரு தற்காப்பு போராகவே இருந்தது. அவர் தமிழர் தாயகத்துக்கு வெளியே போரை கொண்டுசெல்லவோ அல்லது அப்பாவிப் பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாகச் செய்யவோ இல்லை. கொள்கையுடைய ஒரு மனிதராக அவர் இருந்தார். தனது இறுதி மூச்சுவரையில் தமிழ் மக்களின் நலன்களிலேயே அவர் கவனமாக இருந்தார். போர் அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அனைத்துலக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் ஒரு செயல்திறன் மிக்க படையையும் நடைமுறை ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றையும், நடைமுறை ரீதியான தமிழீழ அரசு ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார்.

சிறிலங்கா அரசு சொல்வது உண்மை என எடுத்துக்கொண்டால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழீழப் பேராட்டத்துக்கும் என்ன நடைபெற்றிருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? பலர் சொல்வதைப் போல ஈழக் கனவு முடிவுக்கு வந்துவிட்டதா?

1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை என்ற கருத்துக்கு மக்களின் ஆணை கிடைத்தது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் தமிழர்களின் பேராட்டத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. விடுதலைப் புலிகள் படை ரீதியான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர் என்பது உண்மைதான். 10 ஆயிரத்துக்கும் அதிகமான எமது போராளிகள் சிறிலங்கா அதிகாரிகளினால் அனைத்துலக விதிமுறைகளுக்கு எதிராகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால் தமிழர்களின் பேராட்டம் முடிவுக்கு வரவில்லை.

எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பானது நிலைமைகளுக்கு இசைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு. புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக நாம் எமது பேராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன், வன்முறையற்ற ஒரு பாதையிலேயே நாம் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் எமது பேராட்டம் அரசியல் வழிகளிலேயே முன்னெடுக்கப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய அமைப்பாக தொடங்கப்பட்ட போதிலும் இப்போது ஒரு அனைத்துலகப் பிரசன்னத்தை அது கொண்டுள்ளது. இதனை ஒரு அனைத்துலக அமைப்பாக மாற்றியமைத்து அதன் மூலமாக சுயநிர்ணய உரிமைக்கான எமது பேராட்டத்தை முன்னெடுப்போம்.

இதனை ஒரு தோல்வி என நீங்கள் கருதுகின்றீர்களா? ஒரு பாரம்பரிய படை என்ற நிலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டீர்களா?

நான் முதலில் குறிப்பிட்டது போல, நிச்சயமாக நாம் படைத்துறை ரீதியாக பின்னடைவு ஒன்றைச் சந்தித்துள்ளோம். நாம் இப்போது அனைத்துத் தமிழர்களும், அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமான அரசியல் பாதை ஒன்றையே தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் செய்ய வேண்டியது என்ன?

இன்றைய செய்தி - 08, மே 2010 சனிக்கிழமை		
வெள்ளிக்கிழமை	வியாழக்கிழமை	புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை	திங்கட்கிழமை	ஞாயிற்றுக்கிழமை

sponsor

SHELVAZUG IMMOBILIEN
வீடுகள் - காணிகள் - பழையவீடுகள்
www.shelvazug.com TEL 041 790 64 63 NAT 079 514 64 28

advertisements

லங்காபூர்.எப்.எம்
உலகத்தமிழர்களின் இதயதூவியு
0044 208 133 8088

சீனாவில் இருந்து ஐக்கிய இராட்சியம் மற்றும் இலங்கைக்கு பொதி சேவை

இலங்கையில் இருந்து குறைந்த கட்டணத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ள +94 777 622 244

சிறப்புச் செய்திகள்

இத்தாலியில் பணியாற்றி நாடு திரும்பிய நபர், பாதாள உலகக் குழுவின் துப்பாக்கிச் சூட்டில் பலி

[வெள்ளிக்கிழமை, 07 மே 2010, 02:13.32 PM]



இத்தாலியில் நீண்ட காலம் பணியாற்றி நாடு திரும்பிய நபர் ஒருவர் பாதாள உலகக் குழுவின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். [மேலும்]

மானிப்பாயில் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்பு

[வெள்ளிக்கிழமை, 07 மே 2010, 11:06.59 AM]



யாழ்ப்பாணம் மானிப்பாயில் இனத்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. [மேலும்]

(6ம் இணைப்பு)

பிரித்தானியத் தேர்தல் எதிர்க்கட்சியான காள்சர்வேட்டில் கட்சி ஆக்கக்கூடுதலான இடங்களை பெற்றிருக்கிறது. - தமிழர்களுக்கு ஆதரவான வேட்பாளர்களின் முடிவுகள்

[வெள்ளிக்கிழமை, 07 மே 2010, 10:03.51 AM]



பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தமிழ் மக்களிற்கும், அவர்களின் விடுதலைக்கும் ஆதரவானவர்களின் முடிவுகள் தொடர்பாக பிரித்தானியத் தமிழ் மக்கள் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். [மேலும்]

அமிதாப் பச்சன் வருவதனை யாராலும் தடுக்க முடியாதாம் - அரசாங்கம்

[வெள்ளிக்கிழமை, 07 மே 2010, 09:14.36 AM]



இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விருது வழங்கும் விழாவிரு அமிதாப் பச்சன் குழுவின் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. [மேலும்]

லெப்.கேணல் சந்திரன் பூங்காவை அழித்த இடத்திலேயே பலியான படையினருக்கு நினைவுத்தூபி

[வெள்ளிக்கிழமை, 07 மே 2010, 02:43.09 AM] [📷]




தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் நினைவாக அமைக்கப்பட்ட சந்திரன் பூங்கா முற்றாக அழிக்கப்பட்டு அங்கு வன்னியில் உயிரிழந்த படையினரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி சிங்கள படைத்துறைச் செயலர் கோர்த்தபாய ராஜபக்சவினால் நேற்று திறக்கப்பட்டுள்ளது. [மேலும்]

30 வருடங்களுக்கு முன்னர் என்ன காரணத்துக்காக நாம் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினோமோ அது இன்று வரையில் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இன்றும் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்களாக இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். கடந்த சில மாத காலமாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபோது அனைத்துலக சமூகம் மெளனமாகவே இருந்தது.

ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அது தவறிவிட்டது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற அது தவறிவிட்டது. தற்போது சிறிலங்காப் படையினரால் கொடூரமாக படை மயப்படுத்தப்பட்ட முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா அரசின் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்க முடியாத நிலையில் அனைத்துலக சமூகம் உள்ளது.

இந்த அப்பாவித் தமிழர்கள் மீது தமக்குள்ள அக்கறையை அனைத்துலக சமூகம் இப்போது வெளிப்படுத்துவதுடன், அவர்களைப் பாதுகாப்பதில் தமக்குள்ள அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும். இதுதான் இப்போதுள்ள அவசரத் தேவை.

முகப்பு Print Send Feedback





செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்

- கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்து வந்த சட்டவிரோத வீடுகள் அரசினால் அகற்றம்
- 16வது வருடமாக சுவீசில் நடாத்தப்படும் வருடாந்தப் பொதுப்பரீட்சை
- கனடா வாழ் இளைஞர்களால் "மறவோம்" நிகழ்வு முன்னெடுப்பு
- ஆசிய பசுபிக் மாநாடு முதல் முறையாக இலங்கையில்
- சீன தொலைக்காட்சி சேவை இலங்கையில் இன்று ஆரம்பம்
- த.தே.கூட்டமைப்பிற்கு ஆதரவான அரச அதிகாரிகள் இடமாற்றம்: செல்வம் பா.உ. குற்றச்சாட்டு
- இலங்கை அரசின் போர் குற்ற விசாரணை ஆணைக்குழு மூலம் நியாயம் கிட்டுமா? : பிரட் அடம்ஸ்
- கைதிகள் மீதான தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு உத்தரவு
- பயங்கரவாதத்தை தூண்டும் அமைப்புகள் மற்றும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு
- வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனங்களை விட்டுக்கொடுக்க முடியாது : மு.காங்கிரஸ்
- முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லமும் தகர்ப்பு
- அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்து தீர்வு காணாவிடில் நல்லிணக்கம் ஏற்படாது சபையில் சம்பந்தன்
- மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் இராணுவ முகாம்
- ஐ.தே.கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணையும் சாத்தியம்
- பொன்சேகா மீதான ஆயுத ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு முன்றாவது இராணுவ நீதிமன்றம்


சிறப்புச் கட்டுரை

தம்மை அழித்தவர்களை ஈழத் தமிழர் பழிவாங்க வேண்டும் - நிராஜ் டேவிட்
 [புதன்கிழமை, 05 மே 2010, 08:12:40 AM]



ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை. [மேலும்]

விளம்பரம்



இணைப்புகள்

- | | |
|---|--|
| <p>தமிழ்ச் செய்திகள்</p> <ul style="list-style-type: none"> பி.பி.சி தமிழோசை புதினம் லங்காநீர் சங்கதி நிதர்சனம் பதிவு தமிழ்நாதம் இன்போதமிழ் சுவிஸ்செய்தி இந்தியச் செய்தி உலகச் செய்தி விளையாட்டு சினிமா தொழில்நுட்பம் <p>ஆங்கிலச் செய்திகள்</p> <ul style="list-style-type: none"> Lankasri News Lankawin Tamilnet Reuters Tamil Canadian MSNBC Yahoo BBC Tamil Guardian Google Worldnews CNN | <p>ஆடியோ செய்திகள்</p> <ul style="list-style-type: none"> ஐ.பி.சி தமிழ் பி.பி.சி தமிழோசை புலிகளின் குரல் உலகத்தமிழ்செய்தி <p>வீடியோ செய்திகள்</p> <ul style="list-style-type: none"> லங்காநீர் TV Lankawin <p>தமிழ் சஞ்சிகைகள்</p> <ul style="list-style-type: none"> விரகேசரி தினக்குரல் உதயன் விகடன் சுடர் ஒளி குமுதம் தினகரன் தினத்தந்தி விடுதலை தினபுமி தினமணி மாலைச்சுடர் தினமலர் மாலைமலர் எரிமலை நக்கீரன் |
|---|--|

எம்மைப் பற்றி விளம்பரம் செய்ய உங்கள் கருத்து தொடர்புகளுக்கு Web Feed Archive